

கவனிக்க.- இவ் அதிவிசேட வர்த்தமானியின் சிங்கள, ஆங்கில பிரதிகள் தனித்தனியாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.



ශ්‍රී ලංකා ප්‍රජාතාන්ත්‍රික සමාජවාදී ජනරජයේ ගැසට් පත්‍රය

අති විශේෂ

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசு வர்த்தமானப் பத்திரிகை

அதி விசேஷமானது

අංක 2097/30 - 2018 නොවැම්බර් මස 15 වැනි බ්‍රහස්පතින්දා - 2018.11.15
2097/30 ஆம் இலக்கம் - 2018 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 15 ஆந் திகதி வியாழக்கிழமை

(அரசாங்கத்தின் அதிகாரத்துடன் பிரசுரிக்கப்பட்டது)

பகுதி I : தொகுதி (I)- பொது

அரசாங்க அறிவித்தல்கள்

1995 ஆம் ஆண்டின் 15ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டம்

பிரிவு 4(2) இன் கீழான பிரசுரிப்பு

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகத்திற்கு (இதன் பின்னர் “நிறுவகம்” எனக் குறிப்பிடப்படும்) வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைய, 1995 ஆம் ஆண்டின் 15 ஆம் இலக்க இலங்கைக் கணக்கீட்டு மற்றும் கணக்காய்வு நியமங்கள் சட்டத் தேவைகளுக்காக இத்துடன் பிரசுரித்துள்ள இலங்கைக் கணக்கீட்டு நியமம் LKAS 19 திட்ட திருத்தம், குறைப்பு அல்லது தீர்ப்பளவு நியமத்துக்கான திருத்தங்கள் இரண்டாயிரத்து பத்தொன்பதாம் ஆண்டு சனவரி மாதம் 01ஆந் திகதி அல்லது அதற்குப் பின்னர் ஆரம்பிக்கும் காலத்தை அடக்கும் நிதிக்கூற்றுக்களுக்கு நடைமுறைக்கு வருகின்றது. முன்கூட்டிய பிரயோகம் அனுமதிக்கப்படும்.

பேரவையின் கட்டளைப்படி,

பிரசன்ன வியனகே,
செயலாளர்.

இலங்கை பட்டயக் கணக்கறிஞர் நிறுவகம்,
இல. 30A, மலலசேகர மாவத்தை,
கொழும்பு 7,
2018, நவம்பர் 15.



திட்ட திருத்தம், குறைப்பு அல்லது தீர்ப்பளவு

LKAS 19 ஊழியர் பயன்கள் நியமத்துக்கான திருத்தங்கள்

பந்திகள் 101A, 122A, 123A மற்றும் 179 ஆகியன சேர்க்கப்பட்டுள்ளதன் பந்திகள் 57, 99, 120, 123, 125, 126 மற்றும் 156 ஆகியன திருத்தப்பட்டுள்ளன. பந்தி 122A இற்கு முன்னர் தலைப்பொன்று சேர்க்கப்பட்டுள்ளது. புதிய உரை கீழ்க்கோடிடப்பட்டுள்ளதோடு நீக்கப்பட்ட உரை குறுக்குக் கோடிட்டு வெட்டப்பட்டுள்ளது.

பணிக்காலத்தின் பின்னரான பயன்கள்: வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்கள்

...

ஏற்பிசைவும் அளவீடும்

...

57 வரையறுக்கப்பட்ட பயன் திட்டங்களிற்கான உரிமம் ஒன்றின் கணக்கீடு பின்வரும் படிநிலைகளை கொண்டுள்ளது:

...

(இ) இலாபநட்டமாக ஏற்பிசைவு செய்யப்படத்தக்க பெறுமதியை தீர்மானித்தல்:

(i) தற்போதைய சேவைக் கிரயம் (பந்திகள் 70-74 மற்றும் 122A இனை பார்க்கவும்)

...

...

கடந்தகால சேவைக் கிரயங்கள் மற்றும் தீர்ப்பளவிலான ஆதாயங்கள் மற்றும் நட்டங்கள்

99 கடந்தகால சேவைக் கிரயங்களை அல்லது தீர்ப்பளவிலான ஆதாயங்கள் அல்லது நட்டங்களைத் தீர்மானிக்கும் முன் போது, திட்ட சொத்துகளின் நடைமுறை சீர்மதிப்பு மற்றும் நடைமுறை ஆயுட்புள்ளிவிபர எடுகோள்கள் ஆகியவற்றைப் பயன்படுத்தி (நடைமுறை சந்தை வட்டி வீதங்கள் மற்றும் நடைமுறை சந்தை விலைகள் உள்ளடங்கலாக) பின்வருவனவற்றைப் பிரதிபலிக்கும் வகையில் உரிமம் நிகர வரையறுக்கப்பட்ட பயன் பரிப்பினை (சொத்து) மீள அளவீடும்:

(அ) திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட நன்மை மற்றும் திட்ட திருத்தத்திற்கு முன்னரான திட்ட சொத்துக்கள், குறைப்பு, அல்லது தீர்ப்பளவு, மற்றும்:

(ஆ) திட்டத்தின் கீழ் வழங்கப்படும் நன்மைகள் மற்றும் திட்ட திருத்தத்திற்கு பின்னரான திட்ட சொத்துக்கள் குறைப்பு, அல்லது தீர்ப்பளவு

...

101A ஒரு திட்ட திருத்தம், குறைப்பு அல்லது தீர்ப்பளவு இடம்பெறும்போது உரிமம் ஏதேனும் கடந்தகால சேவைக் கிரயம், அல்லது தீர்ப்பளவிலான ஆதாயம் அல்லது இழப்பு போன்றவற்றை பந்தி 99-101 மற்றும் பந்தி 102 – 112 ஆகியவற்றுக்கு அமைவாக ஏற்பிசைவு மற்றும் அளவீடு செய்யும். இவ்வாறு செய்வதன் மூலம் உரிமம் சொத்து உச்ச வரம்பின் விளைவை கருத்திற்கொள்ளாது. உரிமம் திட்டத் திருத்தம், குறைப்பு அல்லது தீர்ப்பளவின் பின் சொத்தின் உச்ச வரம்பு விளைவை நிர்ணயம் செய்து அதன் விளைவாக ஏற்படும் ஏதேனும் மாற்றங்களை பந்தி 57 (ஈ) இன்படியாக ஏற்பிசைவு செய்யும்.

...

வரையறுக்கப்பட்ட பயன் கிரயங்களின் கூறுகள்

120 வரையறுக்கப்பட்ட பயன் கிரயங்களின் கூறுகளை மற்றொரு SLFRS நியமம் அக் கிரயக் கூறு ஒன்றினை சொத்து ஒன்றின் கிரயத்தினுள் உள்ளடக்க அனுமதித்தால் அல்லது தேவைப்படுத்தியிருந்தால் தவிர, ஏனைய சூழ்நிலைகளில் உரிமம் பின்வருமாறு ஏற்பிசைவு செய்யும்:

(அ) சேவைக் கிரயத்தினை (பந்தி 66-112 மற்றும் பந்தி 122 (அ) ஆகியவற்றைப் பார்வையிடுக) இலாப நடடங்களில்

...

நடைமுறை சேவைக் கிரயம்

122A உரிமம் ஆயுப்புள்ளிவிபரவியல் எடுகோள்களைப் பயன்படுத்தி வருடாந்த அறிக்கையிடல் காலப்பகுதி ஆரம்பத்தில் நடைமுறை சேவைக் கிரயங்களைத் தீர்மானிக்கும். எவ்வாறாயினும், உரிமம் பந்தி 99 இற்கு அமைய நிகர வரையறுக்கப்பட்ட பயன்பொறுப்பை (சொத்து) அளவிடும் போது, அது திட்டத் திருத்தங்கள், குறைப்பு அல்லது தீர்ப்பளவின் பின்னரான வருடாந்த அறிக்கையிடும் காலத்திற்கான நடைமுறைக் சேவை கிரயங்களை, நிகர வரையறுக்கப்பட்ட பயன்பொறுப்புக்களை (சொத்துக்களை) மீள அளவிடப் பயன்படுத்திய ஆயுப்புள்ளிவிபரவியல் எடுகோள்களைப் பயன்படுத்தி, பந்தி 99 இற்கு அமைபத் தீர்மானிக்கும்.

நிகர வரையறுக்கப்பட்ட பயன் பொறுப்பு (சொத்து) மீதான நிகர வட்டி

123 உரிமம் நிகர வரையறுக்கப்பட்ட பயன் பரிப்பு (சொத்து) மீதான நிகர வட்டியானது வட்டியினை, நிகர வரையறுக்கப்பட்ட பயன் பரிப்பினை (சொத்து) பந்தி 83ல் குறிப்பிட்ட கமிஷ் வீதத்தால் பெருக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படும் தீர்மானிக்கும். வருடாந்த அறிக்கையிடும் காலத்தின் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, நிகர வரையறுக்கப்பட்ட பயன் பரிப்பிலான ஏதேனும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, காலப்பகுதியிலான பங்களிப்பு மற்றும் பயன் கொடுப்பனவுகள் ஆகியவற்றின் பெறுபேறாக தீர்மானிக்கப்படும்.

123A பந்தி 12ற்கு அமைவாக நிகர வட்டியைத் தீர்மானிப்பதற்காக, உரிமம் வருடாந்த அறிக்கையிடும் காலத்தின் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டவாறான கமிஷ் வீதம் மற்றும் நிகர வரையறுக்கப்பட்ட பயன்பரிப்பு (சொத்து) போன்றவற்றை பயன்படுத்தும். எவ்வாறாயினும், உரிமம் நிகர வரையறுக்கப்பட்ட பயன்பரிப்புக்களை (சொத்துக்களை) பந்தி 99 ற்கு அமைவாக மீள அளவிடும் போது, திட்டத் திருத்தம், குறைப்பு அல்லது தீர்ப்பளவிற்குப் பின்னரான அறிக்கையிடும் காலத்திற்கான நிகர வட்டியினை பின்வருவனவற்றை பயன்படுத்தி தீர்மானிக்கும்:

- (அ) பந்தி 99 (ஆ) க்கு அமைவாகத் தீர்மானிக்கப்பட்ட நிகர வரையறுத்த பயன்பரிப்பு, மற்றும்
- (ஆ) பந்தி 99 (ஆ) க்கு அமைவாக நிகர வரையறுத்த பயன்பரிப்பை (சொத்துக்களை) மீள அளவிடப் பயன்படுத்திய கமிஷ் வீதம்.

உரிமம் பந்தி 123A ஐப் பிரயோகிக்கும் போது, பங்களிப்புக்கள் அல்லது நன்மைக் கொடுப்பனவுகளின் விளைவாக ஏற்படும் நிகர வரையறுத்த நன்மைப் பரிப்புக்களில் (சொத்துகளில்) ஏற்படும் ஏதேனும் மாற்றங்களை கருத்திலெடுக்கும்.

...

125 திட்ட சொத்துகளின் மீதான வட்டி வருமானமானது திட்ட சொத்துகளின் மீதான திரும்பலின் ஒரு பகுதியாக உள்ளதுடன், இது திட்ட சொத்துகளின் சீர்மதிப்பை பந்தி 123A இல் குறிப்பிடப்பட்டுள்ள கமிஷ் வீதத்தால் பெருக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படும். இரண்டும் தீர்மானிக்கப்பட்ட வகையில், உரிமம் வருடாந்த அறிக்கையிடும் காலத்தின் ஆரம்பத்தில் திட்ட சொத்துக்களின் சீர்மதிப்பை வருடாந்த அறிக்கையிடும் காலத்தின் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்பட்டவாறு, நிகர வரையறுக்கப்பட்ட பயன் பரிப்பிலான ஏதேனும் மாற்றங்களைக் கருத்தில் கொண்டு, காலப்பகுதியிலான பங்களிப்பு மற்றும் பயன் கொடுப்பனவுகள் ஆகியவற்றின் பெறுபேறாக தீர்மானிக்கப்படும். தீர்மானிக்கும். எவ்வாறாயினும், உரிமம் பந்தி 99ற்கு அமைய நிகர வரையறுத்த பயன்பரிப்புக்களை (சொத்துக்களை) மீள அளவிடும் செய்யும் போது, திட்ட மாற்றங்களுக்கு, குறைப்பனவுகள் அல்லது தீர்ப்பளவுகளுக்குப் பின்னர் எஞ்சியுள்ள வருடாந்த அறிக்கையிடும் காலத்திற்கான வட்டி வருமானங்களை அல்லது பந்தி 99 (ஆ) க்கு அமைவாக நிகர வரையறுத்த நன்மைப் பரிப்பு (சொத்துக்களை) மீள மதிப்பீடு செய்யப்படும். பந்தி 125 ஐப் பிரயோகிக்கும் போது, உரிமம் பங்களிப்புக்கள் மற்றும் பயன் கொடுப்பனவுகள் விளைவாக குறிப்பிட்ட காலப்பகுதியில் காணப்படும் திட்டமிட்ட சொத்துக்களிலான ஏதேனும் மாற்றங்களை கருத்திலெடுக்கும். திட்ட சொத்துகளின் மீதான வட்டி வருமானம் மற்றும்

திட்ட சொத்துக்கள் மீதான திரும்பல் ஆகியவற்றுக்கு இடையிலான நிகர வரையறுத்த பயன்பரிப்பு (சொத்து) க்களின் மீள் அளவீட்டில் உள்ளடக்கப்படும்.

- 126 சொத்து உச்ச வரம்பின் விளைவின் மீதான வட்டியானது சொத்து வரம்பின் மொத்த விளைவின் ஒரு பகுதியாகுவதுடன், இது சொத்து உச்ச வரம்பின் விளைவுகளை பந்தி 123A யில் குறிப்பிடப்பட்ட கழிவு வீதத்தால் பெருக்குவதன் மூலம் தீர்மானிக்கப்படும். 83, இரண்டுமே வருடாந்த அறிக்கையிடல் காலப்பகுதியின் ஆரம்பத்தில் தீர்மானிக்கப்படும். உரிமம் சொத்து உச்ச வரம்பின் விளைவுகளை வருடாந்த அறிக்கையிடும் காலத்தின் தொடக்கத்தில் தீர்மானிக்கும். எவ்வாறாயினும், உரிமம் பந்தி 99ற்கு அமைய நிகர வரையறுத்த பயன்பரிப்புக்களை (சொத்துக்களை) மீள் அளவீடு செய்யும் போது, திட்ட மாற்றங்களுக்கு, குறைப்பனவுகள் அல்லது தீர்ப்பனவுகளுக்குப் பின்னர் எஞ்சியுள்ள வருடாந்த அறிக்கையிடும் காலத்திற்கான வட்டி வருமானங்களை அல்லது பந்தி 99 (ஆ) க்கு அமைவாக நிகர வரையறுத்த நன்மைப் பரிப்பு (சொத்துக்களை மீள் மதிப்பீடு செய்யும், பந்தி 125 ஐப் பிரயோகிக்கவும் போது, உரிமம் பங்களிப்புக்கள் மற்றும் பயன் கொடுப்பனவுகள் விளைவாக குறிப்பிட்ட காலப்பகுதியில் காணப்படும் திட்டமிட்ட சொத்துக்களிலான ஏதேனும் மாற்றங்களை கருத்திலெடுக்கும், திட்ட சொத்துகளின் மீதான வட்டி வருமானம் மற்றும் திட்ட சொத்துக்கள் மீதான திரும்பல் ஆகியவற்றுக்கு இடையிலான நிகர வரையறுத்த பயன்பரிப்பு (சொத்து) க்களின் மீள் அளவீட்டில் உள்ளடக்கப்படும்.

...

ஏனைய நீண்டகால ஊழியர் பயன்கள்

...

ஏற்பிசைவும் அளவீடும்

...

- 156 ஏனைய நீண்டகால ஊழியர் நன்மைகளுக்கு, உரிமம் அதன் கிரயத்தை சொத்தாக இனங்காண பிறிதொரு SLFRS நியமம் தேவைப்படுத்தாத அல்லது அனுமதிக்காத சந்தர்ப்பத்தில் கீழ்வரும் பெறுமதிகளின் மொத்தங்களின் நிகர அளவினை ஏற்பிசைவு செய்யும்:

(அ) சேவைகிரயம் (பந்தி 66-112 மற்றும் பந்தி 122A ஐ பார்க்க)

...

நிலைமாறுகை மற்றும் விளைவுக்கு வரும் திகதி

...

- 179 பெப்ரவரி 2018 இல் வழங்கப்பட்ட திட்ட மாற்றம், குறைப்பு அல்லது தீர்ப்பனவு (LKAS 19 இற்கான திருத்தங்கள்) பந்தி 101A, 122A மற்றும் 123A மற்றும் திருத்தப்பட்ட பந்தி 57, 99, 120, 123, 125, 126 மற்றும் 156, உரிமமொன்றின் முதலாவது வருடாந்த அறிக்கையிடும் காலம் சனவரி 2019 ற்கு முன் ஆரம்பிக்குமாயின் திட்ட மாற்றங்கள், குறைப்புக்கள் மற்றும் தீர்ப்பனவுகளுக்கான இத்திருத்தங்களை உரிமம் பிரயோகிக்கும், முன் கூட்டிய பிரயோகம் அனுமதிக்கப்படும். உரிமம் இம்மாற்றங்களை முன்கூட்டியே பிரயோகம் செய்யுமாயின் அந்த விடயத்தினை அது வெளிப்படுத்தல் வேண்டும்.